



தமிழ்நாடு தகவல் ஆணையம்

எண்.2, தியாகராயர் சாலை, (ஆலையம்மன் கோவில் அருகில்), எல்டாம்ஸ் ரோடு சந்திப்பு,
தேனாம்பேட்டை-600 018. தொலைபேசி எண்.243447590

ஆணை நாள் 12.11.2020

(முன்னிலை)

திரு ரா. ராஜகோபால், இ.ஆ.ப., (ஓ)
மாநில தலைமைத் தகவல் ஆணையர்

வழக்கு எண். SA-4729/SCIC/2020

திரு ஜி. செந்தில்குமார்
5-2-7 சங்ககிரி ஆர். எஸ்.
சேலம் மாவட்டம் 637 302.

.. மேல்முறையீட்டாளர்

/எதிர்

பொதுத் தகவல் அலுவலர்
இணை ஆணையர் அலுவலகம்
இந்து சமய அறநிலையத் துறை,
கோவை 18.

பொது அதிகார அமைப்பு

ஆணை

மனுதாரர் தகவல் பெறும் உரிமைச் சட்டம், 2005, பிரிவு 6(1)-ன்கீழ் 20.02.2020 தேதியிட்டு பொதுத் தகவல் அலுவலர், இணை ஆணையர் அலுவலகம், இந்து சமய அறநிலையத் துறை, கோயமுத்தூர் அவர்களுக்கு அனுப்பிய மனுவில் 17.08.2019 அன்று தமிழக முதல்வர் வலைதளப்பிரிவில் தண்டு மாரியம்மன் கோவில், கோயம்புத்தூர் அர்ச்சகர் வினு மீது தான் கொடுத்த மனுவிற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கை விவரங்களை தகவல்களாக கோரியுள்ளார். இதற்கு பொதுத் தகவல் அலுவலர் 02.03.2020 அன்று பதில் கடிதம் அனுப்பியுள்ளார்.

2. இதன் பின்னர் மனுதாரர் பிரிவு 19(1)-ன்கீழ் 10.03.2020-ல் தமது முதல் மேல் முறையீட்டு மனுவை அனுப்பியுள்ளார். இதற்கு மேல்முறையீட்டு அலுவலர் 15.03.2020 அன்று பதில் அளித்துள்ளார். அதன் பின்னர் மனுதாரர், பிரிவு 19(3)-ன்கீழ் 13.06.2020-ல் தமிழ்நாடு தகவல் ஆணையத்திற்கு இரண்டாம் மேல் முறையீட்டு மனுவை அனுப்பியுள்ளார்.

3. மேற்சொன்ன இரண்டாம் மேல் முறையீட்டு மனுவினமீது இவ்வாணையத்தால், 03.09.2020 அன்று பிறப்பிக்கப்பட்ட ஆணையில், மனுதாரர் கோரும் தகவல்களை முழுமையாக வழங்குவதற்கு கடைசி வாய்ப்பு வழங்கும் வண்ணம் பொதுத் தகவல் அலுவலருக்கு ஆணையிடப்பட்டிருந்தது.

4. அதனை தொடர்ந்து 03.11.2020 அன்று விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையின்போது மனுதாரர் தான் கோரியவாறு தமக்கு இன்னும் தகவல்கள் வழங்கப்படவில்லையென்று தெரிவித்தார். இதற்கு பொதுத் தகவல் அலுவலர் உடனடியாக தகவல்களை வழங்குவதாக ஒப்புக் கொண்டார். அதனை தொடர்ந்து வழக்கு 12.11.2020 ஒத்தி வைக்கப்பட்டது.

5. மேற்குறிப்பிட்டவாறு வழக்கு இன்று (12.11.2020) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. விசாரணையில் பொதுத் தகவல் அலுவலர் ஆணையம் ஆணையிட்டவாறு மனுதாரருக்கு 03.11.2020 தேதியிட்ட கடிதத்தின் வாயிலாக வாயிலாக மனுதாரர் எழுப்பிய கோரிக்கைகளுக்கு அனைத்துத் தகவல்களையும் வழங்கியுள்ளதாகத் தெரிவித்து கடிதத்தனை ஆணையத்திற்கு சமர்ப்பித்துள்ளதாக தெரிவித்தார். அக்கடிதம் ஆணையத்தில் பெறப்பட்டுள்ளது. மனுதாரரும் தமது கோரிக்கைகளுக்கு அனைத்துத் தகவல்களையும் பொதுத் தகவல் அலுவலர் வழங்கிவிட்டதாகவும், பெறப்பட்ட தகவல்களில் தான் மனநிறைவு அடைவதாகவும் தெரிவித்தார். ஆகவே வழக்கை முற்றாக்கி ஆணையிடப்படுகிறது.

ஓம்/(ரா. ராஜகோபால்)

மாநில தலைமைத் தகவல் ஆணையர்

//ஆணைப்படி//

உதவிப்பதிவாளர்

வழக்கு எண். SA-4729/SCIC/2020

பெறுநர்

பொதுத் தகவல் அலுவலர்
இணை ஆணையர் அலுவலகம்
இந்து சமய அறநிலையத் துறை,
கோவை 18.

மனுதாரர்

திரு ஜி. செந்தில்குமார்
5-2-7 சங்ககிரி ஆர். எஸ்.
சேலம் மாவட்டம் 637 302.